

தேதி: <தேதியைச் செருகவும், தேதி மாதம் வருடம்>

பாலிசி எண் : <பாலிசி எண்>
காப்பீடு பெறுபவரின் பெயர் : <காப்பீடு பெறுபவரின் பெயர்>
பாலிசியின் நிலை : <பாலிசியின் நிலை விளக்கம்>
அடுத்த பாலிசி வருடாந்திரத் தேதி : <அடுத்த பாலிசி வருடாந்திரத் தேதி, தேதி மாதம் வருடம்>
அடுத்த பிரீமியம் தவணைத் தேதி : <அடுத்த பிரீமியம் தவணைத் தேதி, தேதி மாதம் வருடம்>

<திட்ட விளக்கம்> (<திட்டக் குறியீடு>) -க்கான காப்பீட்டுக் கட்டணங்களின் திருத்தம்

அன்பார்ந்த, மதிப்புமிக்க வாடிக்கையாளரே,

ஜூரிச் லைஃப் இன்ஷூரன்ஸ் மலேசிய பெர்ஹத் (ZLIMB) -க்கு நீங்கள் அளித்து வரும் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

மலேசியாவில் மருத்துவ மற்றும் சுகாதாரக் கவனிப்புச் செலவுகள் அதிகரித்து வருவது ஒரு வளர்ந்து வரும் கவலையாக உள்ளது என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம், தனியார் சுகாதார சேவைகளின் விரிவாக்கத்தாலும், தொடர்ந்து மருத்துவரீதியான பணவீக்கம் அதிகரிப்பதாலும் மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

செலவைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நாங்கள் தொடர்ந்து முயற்சிகளையும், பல்வேறு முன்னெடுப்புக்களையும் மேற்கொண்ட போதும் கூட, இந்தச் செலவுகள் வருடந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. கட்டணங்கள் நியாயமானவை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, நாங்கள் மேற்கொள்ளும் முன்னெடுப்புகளில் மருத்துவக் கட்டணத்தை ஆழமாகப் பகுப்பாய்வு செய்வதுடன், பல்வேறு மருத்துவமனைகளில் உள்ள கிளைம்களுக்கான செலவை மதிப்பாய்வு செய்து, ஒப்பீடு செய்கிறோம் ZLIMB -இல் உங்களுக்கு நீண்ட காலப் பாதுகாப்புக் கிடைப்பதை உறுதிசெய்வதே எங்கள் அர்ப்பணிப்பாகும். இந்த அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாக, உங்களுக்குத் தேவையான மருத்துவக் கவரேஜை நீங்கள் பராமரிப்பதை உறுதிப்படுத்துவதற்காக, உங்கள் காப்பீட்டுக் கட்டணங்களை நாங்கள் சுறுசுறுப்பாக நிர்வகிக்கிறோம். இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு, உங்கள் மருத்துவத் திட்டத்திற்கான காப்பீட்டுக் கட்டணங்களையும், பிரீமியம்களையும் நாங்கள் திருத்தி அமைப்போம் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்.

டிசம்பர் 20, 2024 அன்று, மருத்துவத் திட்டங்களுக்கான இடைக்கால நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பான பேங்க் நெகாரா மலேசியாவின் (BNM) அறிவிவிப்பைத் தொடர்ந்து, அதிகப் பயன்பாடு மற்றும் மருத்துவக் கிளைம்கள் பணவீக்கத்துடன் தொடர்பாக அதிகரித்து வரும் செலவுகளால் ஏற்படும் சவால்களை நிர்வகிப்பதில் எங்கள் பாலிசிதாரர்களுக்கு உதவும் அர்ப்பணிப்புடன் நாங்கள் இருக்கிறோம்.

இந்த மாற்றத்தின் போது உங்களுக்கு உதவுவதற்காக, ஐந்து வருட காலத்திற்கு உங்கள் காப்பீட்டுக் கட்டணங்களில் படிப்படியான அதிகரிப்பை (இணைப்பு 1 ஐப் பார்க்கவும்) நாங்கள் செயல்படுத்துவோம்.

இந்தத் திருத்தத்தின் மூலம், அதிகரித்துள்ள காப்பீட்டுக் கட்டணங்களைச் செலுத்துவதற்கு உங்கள் பாலிசியின் கணக்கு மதிப்பில் இருந்து அதிக யூனிட்கள் எடுக்கப்படும். இந்தத் திருத்தத்திற்குப் பிறகும் உங்கள் தற்போதைய பிரீமியமான RM <தற்போதைய வழக்கமான பிரீமியம் தொகை><பேமெண்ட் முறை விளக்கம்> ஐ நீங்கள் தொடர்ந்து செலுத்தினால், உங்கள் பாலிசியானது <காலாவதித் தேதிக்கு 1 நாள் முன்பு தேதி மாதம் வருடம்> வயது, வயது வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஐந்து வருட காலத்திற்கு காப்பீட்டுக் கட்டண உயர்வை சமமாகப் பிரித்த பிறகு, நீங்கள் கவனத்தில் கொள்வதற்குப் பரிந்துரைக்கப்பட்ட பிரீமியம் கீழே வழங்கப்பட்டுள்ளது.

தகுதியுடைய பாலிசியின் கீழ் செலுத்தப்பட வேண்டிய பலன்கள், வரம்புகள் வரை PIDM ஆல் பாதுகாக்கப்படுகின்றன, முதலீட்டுடன் இணைக்கப்பட்ட பாலிசியின் யூனிட் பகுதியிலிருந்து செலுத்த வேண்டிய பலன்கள் வரம்புகளுக்கு உட்பட்டவையாகும். PIDM இன் டிப்ஸ் சிறுநீர்தட்டைப் பார்க்கவும் அல்லது ஜூரிச் லைஃப் இன்சூரன்ஸ் மலேசியா பெர்ஹத் அல்லது PIDM ஐத் தொடர்பு கொள்ளவும்

(www.pidm.gov.my -க்கு வருகை தரவும்)

தற்போதைய வழக்கமான பிரீமியம் (RM)	5 வருட காலத்திற்குப் புதிய வழக்கமான பிரீமியம்				ஒற்றைப் பிரீமியம் டாப்-அப் (ஒரே முறை பேமெண்ட்) (RM)
	ஆண்டு	அதிகரிக்கும் சதவீதம் (%)	அதிகரிக்கும் தொகை (RM)	இறுதித் தொகை (RM)	
<தற்போதைய வழக்கமான பிரீமியம் தொகை><பேமெண்ட் முறை விளக்கம்>	1	ஒத்தி வைக்கப்பட்டது	ஒத்தி வைக்கப்பட்டது	<தொகை1>	<முன்மொழியப்படும் ஒற்றைப் பிரீமியம்>
	2	<சதவீதம்1%>	<Inc1>	<தொகை2>	
	3	<சதவீதம்2%>	<Inc2>	<தொகை3>	
	4*	<சதவீதம்3%>	<Inc3>	<தொகை4>	
	5*	<சதவீதம்4%>	<Inc4>	<தொகை5>	

* நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பல்வேறு செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளினால் ஏற்படும் விளைவைப் பொறுத்து, நான்காம் ஆண்டிலிருந்து அதிகரிக்கும் தொகையானது மதிப்பாய்விற்கும், திருத்தத்திற்கும் உட்பட்டது

மேற்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள புதிய பிரீமியத்தை செலுத்துவதைத் தவிர, கீழே குறிப்பிடப்பட்டுள்ள வேறு மாற்று வழிகள் குறித்து உங்கள் வெல்த் பிளானருடன் நீங்கள் ஆலோசிக்கலாம்:

- உங்கள் பாலிசியை நீட்டிக்கச் செய்ய வேறு தொகை அல்லது முறையை மேற்கொள்ள நீங்கள் விரும்பினால்.
- பொருந்தும் பட்சத்தில், உங்கள் தற்போதைய மருத்துவ ரைடர் திட்டத்தைத் தரமிறக்கம் செய்தல்
- இதேபோன்ற அல்லது மேலும் விரிவான மருத்துவக் காப்பீட்டை வழங்கும் பிற மருத்துவக் காப்பீடுகளைக் கவனத்தில் கொள்ளுதல். அது காப்புறுதி மற்றும் காத்திருப்புக் காலத்திற்கு உட்பட்டதாகும்.
- உங்கள் பாலிசியின் நன்மைகளைக் குறைத்துக் கொள்வதன் மூலம் உங்கள் காப்பீட்டைத் திருத்தி அமைத்தல், அதாவது உறுதியளிக்கப்படும் காப்பீட்டுத் தொகையைக் குறைத்தல் மற்றும்/அல்லது பிற ரைடரை (ரைடர்களை) நீக்குதல்.

மேலும் விவரங்களுக்கு, இணைப்புகளைப் பார்க்கவும்:

இணைப்பு 1: <தற்போதைய மருத்துவத் திட்டம்> -க்கான தற்போதைய மற்றும் திருத்தப்பட்ட வருடாந்திரக் காப்பீட்டுக் கட்டணங்கள்

இணைப்பு 2: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

தயவு செய்து <தேதி மாதம் வருடம்>. -க்குள் பதில் ஸ்லிப்பை எங்களுக்குத் திருப்பி அனுப்பவும்

கூடுதல் உதவி தேவைப்படுகிறது என்றால், 1-300-888-622 என்ற எண்ணில் எங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொள்ளவும் அல்லது callcentre@zurich.com.my என்ற முகவரியில் எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். இதற்கு மாற்றாக, உங்கள் வெல்த் பிளானரையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள ஜூரிச் லைஃப் இன்சூரன்ஸ் மலேசியா பெர்ஹத் கிளையையும் அணுகலாம்.

நன்றி.

தங்கள் உண்மையுள்ள,
ஜூரிச் லைஃப் இன்சூரன்ஸ் மலேசியா பெர்ஹத்

பவுலின் தியோ

தலைமை நிர்வாக அதிகாரி

வெல்த் பிளானர்	: <WP குறியீடு><வெல்த் பிளானர் பெயர்>
தொடர்பு எண்	: <WP தொடர்பு எண் >
தலைமை முகமை மேலாளர்	: <CAM குறியீடு><CAM பெயர்>
கிளை	: <WP கிளை விளக்கம்>

குறிப்பு:

1. இந்த அறிவிப்புக் கடிதத்தின் உள்ளடக்கமானது, கிடைத்துள்ள விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளதுடன், <கடிதம் உருவாக்கப்பட்ட தேதி, தேதி மாதம் வருடம்> முதல் இந்தப் பாலிசியில் செய்யப்பட்ட எந்த மாற்றத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாது.
2. மேலே பரிந்துரைக்கப்பட்டுள்ள பிரீமியத்திற்கேற்றவாறு உங்கள் பிரீமியத்தை அதிகரிக்குமாறும் மற்றும் 5 வருட காலத்திற்கு காப்பீட்டைத் தக்கவைக்க ஒற்றை பிரீமிய டாப்-அப் (ஏதேனும் இருந்தால்) செய்யுமாறும் உங்களை அறிவுறுத்துகிறோம்.
3. அதிகரிக்கும் பிரீமியத்தில் 95% நீங்கள் தேர்வு செய்துள்ள முதலீட்டுடன் இணைக்கப்பட்ட ஃபண்டில் (ஃபண்டுகளில்) யூனிட்களை வாங்குவதற்குப் பயன்படுத்தப்படும்.
4. உங்கள் பாலிசி தள்ளுபடி நிலையில் இருந்து, அடுத்த 5 ஆண்டுகளுக்கு உங்கள் பாலிசி நிலைத்திருக்கவில்லை என்றால், ஒற்றை பிரீமியம் டாப்-அப் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது.
5. மேற்கூறியவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருந்து, உங்கள் பாலிசி நிலைத்திருக்கவில்லை என்றால், உங்கள் பாலிசியில் வழங்கப்படும் 'நோ லேபர்ஸ் பலன்' (பொருந்தினால்) செல்லாததாகி விடும்.
6. இந்தக் கடிதத்தின் உள்ளடக்கத்தையும், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளையும் பஹாசா மலேசியா, சீன மொழி அல்லது தமிழில் காண www.zurich.com.my/MXMED_b2 -க்கு வருகை தரவும். ஆங்கிலம், பஹாசா மலேசியா, சீன மொழி மற்றும் தமிழ் பதிப்புகளுக்கு இடையே ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், ஆங்கிலப் பதிப்பே இறுதியானதாகும்.
7. உங்கள் பாலிசி விவரங்களைக் காண, எங்கள் வாடிக்கையாளர் போர்ட்டலான <http://MyZurichLife.com.my> -இல் உள்நுழையவும் அல்லது கீழேயுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.



<http://MyZurichLife.com.my>

வாடிக்கையாளர் சேவை மையம்

தரைத் தளம், பிளாக் B, பிளாசா ஜூரிச், 12, ஜாலான் கெலெங்காங், புக்கிட் டமன்சாரா, 50490 கோலாலம்பூர்.
(மற்ற கிளைகளுக்கு, நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்க்கவும்)

☎ 300-888-622 ✉ Mailcentre@zurich.com.my www.zurich.com.my Customer portal : www.myzurichlife.com.my

**ZURICH®****Zurich Life Insurance Malaysia Berhad**

Registration No.196801000442 (8029-A)

பதில் ஸ்லிப்

பெறுநர்: ஜூரிச் லைஃப் இன்ஷூரன்ஸ் மலேசியா பெர்ஹத்

பாலிசி எண் : <பாலிசி எண்>
 காப்பீடு பெறுபவர் : <காப்பீடு பெறுபவர்>
 பாலிசியின் நிலை : <பாலிசியின் நிலை விளக்கம்>
 அடுத்த பாலிசி வருடாந்திரத் தேதி : <அடுத்த பாலிசி வருடாந்திரத் தேதி தேதி மாதம் வருடம்>
 அடுத்த பிரீமியம் தவணைத் தேதி : < அடுத்த பிரீமியம் தவணைத் தேதி தேதி மாதம் வருடம் >

எனது தற்போதைய பிரீமியத்தில் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு 5 வருட காலத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட வருடாந்திர அதிகரிப்பையும், ஒற்றை பிரீமியம் டாப்-அப்பையும் (பொருந்தினால்) ஜூரிச் லைஃப் இன்ஷூரன்ஸ் மலேசியா பெர்ஹத் மேற்கொள்வதற்கு. நான் ஒப்புக்கொண்டு, சம்மதிக்கிறேன்:

தற்போதைய வழக்கமான பிரீமியம் (RM)	5 ஆண்டு காலத்திற்கு புதிய வழக்கமான பிரீமியம்				ஒற்றை பிரீமியம் டாப்-அப் (ஒரே முறை பேமெண்ட்) (RM)
	ஆண்டு	அதிகரிக்கும் சதவீதம் (%)	அதிகரிக்கும் தொகை (RM)	இறுதித் தொகை (RM)	
<தற்போதைய வழக்கமான பிரீமியம் தொகை><பேமெண்ட் முறை விளக்கம்>	1	ஒத்தி வைக்கப்பட்டது	ஒத்தி வைக்கப்பட்டது	<தொகை1>	<முன்மொழியப்படும் ஒற்றைப் பிரீமியம்>
	2	<சதவீதம்1%>	<Inc1>	<தொகை2>	
	3	<சதவீதம்2%>	<Inc2>	<தொகை3>	
	4*	<சதவீதம்3%>	<Inc3>	<தொகை4>	
	5*	<சதவீதம்4%>	<Inc4>	<தொகை5>	

* நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பல்வேறு செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளினால் ஏற்படும் விளைவைப் பொறுத்து, நான்காம் ஆண்டிலிருந்து அதிகரிக்கும் தொகையானது மதிப்பாய்விற்கும், திருத்தத்திற்கும் உட்பட்டது.

பல்வேறு எதிர்பார்க்கப்படும் நீட்டிப்பு காலத்துடன் கூடிய வேறு பிற பிரீமியம் பேமெண்ட் தொகை ஏற்றுக்கொள்ளத்தக்கது. மேலும் விவரங்களுக்கு, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் கேள்வி 16-ஐப் பார்க்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட படிவமானது <தேதி மாதம் வருடம்> -க்குள் தாமதிக்காமல் எங்களை வந்தடைய வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். இல்லையெனில், உங்கள் வெல்த் பிளானரை அணுகி, ஒரு புதிய பரிந்துரைக்கப்பட்ட வழக்கமான பிரீமியம் மற்றும் ஒற்றைப் பிரீமியம் டாப்-அப்பை (பொருந்தினால்) நீங்கள் பெற வேண்டியிருக்கும்.

புதிய வழக்கமான பிரீமியம் தொகை, உங்கள் பாலிசியின் ஆண்டு 1 அதிகரிப்பிற்கு அடுத்த பிரீமியம் தவணைத் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் மற்றும் மேலே உள்ள அட்டவணைக்கேற்ப அடுத்தடுத்த ஆண்டு அதிகரிப்புகளுடன் இது தொடரும்.

அனைத்துக் காப்பீட்டுக் கட்டணங்கள் அல்லது வேறு ஏதேனும் கட்டணங்களையும், அதற்கான கட்டண விதிப்புகளையும் பாலிசியின் முதலீட்டுக் கணக்கிலிருந்து செலுத்துவதற்கு ஜூரிச் லைஃப் இன்ஷூரன்ஸ் மலேசியா பெர்ஹத்தை நான் அங்கீகரிக்கிறேன்.

பாலிசி உரிமையாளர் / ஒதுக்கீடு செய்யப்பட்டவரின் கையொப்பம்

பெயர்

தேதி

குறிப்பு:

- பரிந்துரைக்கப்பட்ட புதிய வழக்கமான பிரீமியம் என்பது உங்கள் பாலிசியின் பேமெண்ட் முறையின்படி செலுத்த வேண்டிய முதல் ஆண்டு பிரீமியமாகும்.
- வணிக நிறுவனத்தால் செலுத்தப்படும் பிரீமியங்கள், வரி அல்லது பிற அரசுத் தீர்வைகளுக்கு உட்பட்டவையாகும்.
- பின்வரும் வழிகளின் மூலம் நீங்கள் பதில் ஸ்லிப்பைச் சமர்ப்பிக்கலாம்
 - உங்கள் வெல்த் பிளானர்
 - அருகிலுள்ள ஜூரிச் லைஃப் இன்ஷூரன்ஸ் மலேசியா பெர்ஹத் கிளை அல்லது
 - callcentre@zurich.com.my - க்கு மின்னஞ்சல் செய்தல்
- உங்களுடைய தற்போதைய பிரீமியம் பேமெண்ட் முறையைப் பொறுத்து, உங்கள் வங்கியில் நீங்கள் கூடுதல் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கலாம். மேலும் விவரங்களுக்கு, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் 16 வது கேள்வியைப் பார்க்கவும்.

இணைப்பு 1

கீழே உள்ள அட்டவணை அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பொருந்தக்கூடிய காப்பீட்டு கட்டணங்களைக் காண்பிக்கிறது:

திட்டக் குறியீடு: <தற்போதைய திட்டக் குறியீடு>

பாலினம்: <காப்பீடு பெறுபவரின் பாலினம்>

தொழில் பிரிவு: <1/2/3/4>

தற்போது எட்டியுள்ள வயது: <தற்போது எட்டியுள்ள வயது>

தற்போதைய மருத்துவத் திட்டம்: <தற்போதைய மருத்துவத் திட்டம்>

வயது	தற்போதைய வருடாந்திரக் காப்பீட்டுக் கட்டணம் ³	திருத்தப்பட்ட வருடாந்திரக் காப்பீட்டுக் கட்டணம் ⁴			காப்பீட்டுக் கட்டணம் நடைமுறைக்கு வரும் தேதி
		அதிகரிக்கும் சதவீதம் (%)	அதிகரிக்கும் தொகை (RM)	இறுதித் தொகை (RM)	
<தற்போது எட்டியுள்ள வயது>		<சதவீதம் IC1%>	<Inc IC 1>	<தொகை IC1>	<அடுத்த பாலிசி வருடாந்திரத் தேதி தேதி மாதம் வருடம்>
<தற்போது எட்டியுள்ள வயது> + 1		<சதவீதம் IC2%>	<Inc IC 2>	<தொகை IC2>	<தேதி மாதம் வருடம்> +1
<தற்போது எட்டியுள்ள வயது> + 2		<சதவீதம் IC3%>	<Inc IC 3>	<தொகை IC3>	<தேதி மாதம் வருடம்> +2
<தற்போது எட்டியுள்ள வயது> + 3 ¹		<சதவீதம் IC4%>	<Inc IC 4>	<தொகை IC4>	<தேதி மாதம் வருடம்> +3
<தற்போது எட்டியுள்ள வயது> + 4 ¹		<சதவீதம் IC5%>	<Inc IC 5>	<தொகை IC5>	<தேதி மாதம் வருடம்> +4

¹நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பல்வேறு செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளினால் ஏற்படும் விளைவைப் பொறுத்து, நான்காம் ஆண்டிலிருந்து அதிகரிக்கும் தொகையானது மதிப்பாய்விற்கும், திருத்தத்திற்கும் உட்பட்டது.

²உங்கள் அசல் ஒப்பந்த விதிமுறைகளின்படி, பொதுவாக உங்களுக்கு வயது ஆக ஆக திருத்தத்திற்கு முந்தைய உங்கள் தற்போதைய வருடாந்திரக் காப்பீட்டுக் கட்டணம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

³திருத்தப்பட்ட வருடாந்திரக் காப்பீட்டுக் கட்டணத்தில் ஏற்படும் தொடர்ச்சியான அதிகரிப்பு, உங்களுக்கு வயது ஆக ஆக காப்பீட்டுக் கட்டணங்களில் செய்யப்படும் அதிகரிப்புகளுக்குப் பொருந்தாது.

தற்போதைய வருடாந்திரக் காப்பீட்டுக் கட்டணங்கள் முழுவதும் கீழே உள்ள அட்டவணையில்

விளக்கப்பட்டுள்ளன.

வெவ்வேறு தேதிகளில் நடைமுறைக்கு வரும் பிற திருத்தப்பட்ட வருடாந்திரக் காப்பீட்டுக் கட்டண அட்டவணைகள் குறித்த விவரங்களுக்கு www.zurich.com.my/MXMED_b2 -க்குச் செல்லவும்.

தற்போதைய வருடாந்திரக் காப்பீட்டுக் கட்டணம்

வயது	காப்பீட்டுக் கட்டணம்	வயது	காப்பீட்டுக் கட்டணம்	வயது	காப்பீட்டுக் கட்டணம்	வயது	காப்பீட்டுக் கட்டணம்
0		20		40		60	
1		21		41		61	
2		22		42		62	
3		23		43		63	
4		24		44		64	
5		25		45		65	
6		26		46		66	
7		27		47		67	
8		28		48		68	
9		29		49		69	
10		30		50		70	
11		31		51		71	
12		32		52		72	
13		33		53		73	
14		34		54		74	
15		35		55		75	
16		36		56		76	
17		37		57		77	
18		38		58		78	
19		39		59		79	

குறிப்பு:

- மேலேயுள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ள காப்பீட்டுக் கட்டணங்கள் நிலையான அபாயத்திற்குப் பொருந்தும் மற்றும் இவை வருடாந்திர விகிதங்களாகும். உங்கள் தற்போதைய மருத்துவத் திட்டத்தில் ஏதேனும் லோடிங்குகள் இருந்தால், அதற்கேற்ப உங்களுக்குப் பொருந்தக்கூடிய கட்டணங்கள் கணக்கிடப்படும்.
- அட்டவணையில் காட்டப்பட்டுள்ள காப்பீட்டுக் கட்டணங்கள் வரி அல்லது பிற அரசுத் தீர்வைகளுக்கு உட்பட்டவையாக இருக்கலாம்.
- தசம ஸ்தானங்களை முழு எண்களாக்குவதன் காரணமாக, மேலேயுள்ள அட்டவணையுடன் ஒப்பிடும் போது உண்மையான காப்பீட்டுக் கட்டணங்கள் வேறுபடலாம்.